



உரரிமகைகள் மற்றும் சாதந்திரங்களுக்கான கனடிய சாசனம்.



இவ்வதபடி நடத்தப்படாமல் அல்லது தண்டிக்கப்படாது இரூக்கூம் உரிமை.
13. விசாரணையில் சாட்சி அளிக்கூம் தபர் தானே கூற்றம்சாட்டக்கூள்ளாகூம் சாட்சி அளித்தால் அவர் படுவியாட்சி அல்லது மாறன்சாட்சி என வழக்கூ தடொடலாமே தவிர அவர் மீது வரோ விசாரணை மறேகடுள்ள அச்சாட்சி யத்தலை பயன்படுத்திட இயலாது.
14. ஏதாவது ஓர் விசாரணையின்படுேது அதன் வந்து அல்லது பரிதிவாறு அல்லது சாட்சி ஓர்ாவர் விசாரணை நடபெடுறும் மடுழியலை படுேதுவராக அல்லது பாரிந்துகடுள்ளதவராக அல்லது காதுகடுளதவராக இரூப்பின் மடுழியடுெர்ப்புவனர் ஓர்ாவந்து உதவிடுெரம் உரிமை உண்ட்.

சமத்துவ உரரிமகைள்

15.(1) ஒவ்வொரு தனிநபரூம் சட்டத்தின் மானீளம் அதன் கீழூம் சமமானவர்கள் அத்தூடன் எந்தப் பாசுபாடும் இரூக்கது, கூறிப்படுிடும்படியாக, இளம், தடுசீயம் அல்லது இன மரலும், நிறும், மதம், பாலும், வயது அல்லது உள்ள அல்லது உடல்தீயான இயலமை பற்றிய பாசூபாடூ இன்றி சட்டத்தின் சமமான பாதூகாப்பம் சமமான அசூசூலயும் படுொம் உரிமையூம் உடையவர்கள்.
(2) உபவதி(1) இளம், தடுசீயம் அல்லது இனமரலும், நிறும், மதம், பாலும், வயது அல்லது மனரீதியான இயலமையால் பின்னக்கியவர்களைய மும் உள்ளக்கீய வசதி கூறனத்த நிலையைச் சார்ந்ததனிமனிதர்கள் அல்லது சூழூக்கனது வாழ்க்கைச் சூழ்ல் பண்பூகளை மானீன்றே உரூவாக்கப்பட்டு ஏதாவது சட்டம், திட்டம், நடவடிக்கலைப் பற்றி விலக்காது.

கனடாவிண் அலுவலக மடுழியிகள்

16.(1) ஆங்கிலையூம் ஃப்ரடுஞ்சூம் அலுவலக மடுழிகளாகூம், நாடாளாமன்றும் மற்றூம் கனடா அரசின் கலை நிறுவனக்களிலூம் இவ் அலுவலக மடுழிகளாகூ சம அத்தல்தூம் சம உரிமகளூம், சிறப்பரிியமகளகூம் அவற்றின் பயன்படுகளில் உண்ட்.
(2) ஆங்கிலமும்ஃப்ரடுஞ்சூம் நீயூர ஃப்ரடுள்ளவர்கீயின் அலுவலக மடுழிகளாகும். சட்ட நிறுபண சபை மற்றூம் நீயூர ஃப்ரடுள்ளவர்கீ அரசின் கலை நிறுவனக்களிலூம் இவ் அலுவலக மடுழிகளாகூ சம அத்தல்தூம் சம உரிமகளகூம் சிறப்பரிியமகளகூம் அவற்றின் பயன்பாட்டில் உண்ட்.
(3) இந்த சாசனம் ஆங்கிலம் அல்லது ஃப்ரடுஞ்சூ மடுழியிகளின் சம அத்தல்தலை அல்லது பயன்பட்டமை மடுேட்டாததுவந்தூ நாடாளாமன்றத்திலூ அல்லது சட்ட நிறுபண சபைகூ உள்ள அதிகாரத்தலை கட்டுப்பாட்டத்தூ.
16.1(1) நீயூர ஃப்ரடுள்ளவர்கீயில் உள்ள ஆங்கில மடுழி மாகத்தூக்கூம் ஃப்ரடுஞ்சூ மடுழி சமூகத்தூக்கூம் வடுவ்வரோ கல்வி நிறுவனக்கள் மற்றூம் அச்சமூகக்களைப் படுேயி மடுேப்பாத்த வடுண்டிய வடுவ்வரோ பண்பாட்டு நிறுவனக்கள் உ்ப்ட சம அத்தல்தூம் சம உரிமகைகள் சூலககளைமூ உண்ட்.
(2) நீயூர ஃப்ரடுள்ளவர்கீயில் சட்ட நிறுபண சபையூம் அரசூம் (1)ன் உப பரிுவலில் கூறிப்படுிடாது, உரிமைகள், சலூசுகளைகளும் படுேயி மடுேட்டாததூம் பணீ இடனாவ் வலயூறுாத்தப்படுகூறிது.
17.(1) ஒவ்வொருவரூக்கூம் நாடாளாமன்றத்திலூ இடம்படுொம் எந்த ஓர் விவரத்ததிலூம் நடவடிக்கைகளிலூம் ஆங்கிலம் அல்லது ஃப்ரடுஞ்சலை பயன்படுத்த உரிமை உண்ட்.
(2) ஒவ்வொருவரூக்கூம் நீயூர ஃப்ரடுள்ளவர்கீயில் சட்ட நிறுபண சபையிலும் இடம்படுொும் எந்த ஓர் விவரத்ததிலூம் நடவடிக்கைகளிலூம் ஆங்கிலம் அல்லது ஃப்ரடுஞ்சலை பயன்பட்டத உரிமை உண்ட்.
18.(1) நாடாளாமன்றத்தின் சட்டக்கள், பதிவுடுேுகள் மற்றூம் அன்றாட நடவடிக்கைக் கூறிப்பூகள் எல்லாம் ஆங்கிலம், ஃப்ரடுஞ்சலில் வடுெயிடும்பட்டும். இந்த இரூமடுழி வடுெயிடூககூம் சம அதிகாரம படுற்றவலை.
(2) நீயூர ஃப்ரடுள்ளவர்கீ சட்ட நிறுபண சபையூம் சட்டக்கள், பதிவுடுேுகள் மற்றூம் அன்றாட நடவடிக்கைக் கூறிப்பூகள் எல்லாம் ஆங்கிலம் மற்றூம் ஃப்ரடுஞ்சலில் அச்சிடப்ப்படூ

கனடா இடுவைவந்து மடுலான்மயையையூம் சட்டத்தின் ஆட்சி யையூம் ஏறகூம் கடுேப்பாடுகளின் அடுிட்பட்டயலில் உரூவானதாக காணப்படுவதூல்:

உரிமகைள் மற்றும்

சாதந்திரங்களுக்கான உத்தரவாதம்.

1. உரிமகைள், சாதந்திரங்களுக்கான கனடிய சாசனம் அதனூள் அடங்கிய விடுயக்களில் ஓர் சாதந்திரமான சனநாயக சமூகத்தலில் சட்டத்தால் வரையறுக்கப்பட்டு எல்லைகளுக்கூள் தூல்லியமாக நியாயப்படுத்தப்படக்கூட்டிய உரிமகைள், சாதந்திரங்களுக்கூ உத்தரவாதம் அளிக்கிறது.

அடுிட்பட்டைச் சாதந்திரங்கள்.

2.ஒவ்வொரு வரூக்கூம் பின்வரூம் அடுிட்பட்டைச் சாதந்திரங்கள் உண்ட்.
(அ) மனசாட்சிக்கூம் சமயத்தூக்கூமான சாதந்திரம்.
(ஆ) சிந்தனை, நம்பிக்கை, கரூத்தரூை சாதந்திரங்கூடன் பத்திரிகை மற்றூம் ஏனைய ஊடகங்களின் சாதந்திரம் உள்ளடக்கிய படுேசூச் சாதந்திரம்.
(இ) அமல்தையாக ஓன்றூசூடும் சாதந்திரம்
(ஏ) உறவாடல் சாதந்திரம்.

ஐனநாயக உரிமகைள்.

3. ஒவ்வொரு கனடியக் கூடமிகனூக்கூம் மக்கள் சபலை அல்லது சட்ட நிறுபண சபைக்கூ உரூப்பினீர்களைத் தடுேற்றடுெக்கலூம் வாக்களிக்கலூம் அவற்றின் உரூப்பினராகலூம் உரிமை உண்ட்.
4(1) உரூப்பினர் தடுேவர்கூளைப் படுேதூத் தடுேதலின் படுேதூ வடுெயிட்பட்ட அறிக்கலைக் கட்டுளஸ்ப்படுி சபலை கூடக் கூறிப்பிட்ட நூள் மூதல் ஐந்தூ ஆண்டுகளூக்கூசூ மடுலாக மக்கள் சபையடுே அல்லது சட்ட சபையடுே நீட்டிக்க மடூடியாது.
5. பராளாமன்ற மற்றூம் சட்ட சபையின் அமர்வூ கூறனந்து ஒவ்வொரு 12 மாதக்களகூடூ ஓர் மாறலை இரூக்க வடுண்டம்.

இடம் பெயர் உரிமகைள்

6(1) ஒவ்வொரு கனடியக் கூடமிகனூக்கூம் கனடாவூக்கூள் வர, தங்க வடுெயிடே செல்வ உரிமை யாண்ட். கனடிய நிறுந்த வசிப்பூ தகூறுடையலை வரூம்(அ) எந்த மாகாணத்தில்கூம் இடம்படுெய, வசிக்க உரிமை உண்ட்.
(ஆ) எந்த ஓர் மாகாணத்திலூம் தன் வாழ்வாதரம் தடுேடவூம் (3) உபவதி(2)ல் கூறப்பட்ட உரிமகைள் கீழடுே விவரிக்கக் கட்டுப்பட்டவலை.
(அ) மூக்கியமாக தற்படுேதையை அல்லது மூத்தயை மாகாண வசிப்பிட்டி அடுிட்பட்டயலில் நூர் கனிடயடுே பாசூபாடூ காட்டாத ஓர் மாகாணத்திலில் படுேதூவான நடலமறறயலில் ஏற்படுத்தப்படுத்தப்படுிரூக்கூம் நடலமறறகைள் மற்றூம் (ஆ) படுேதூவாக வழங்கப்பட்டம் சமூகப் பணிகளைப் படுெவதகூ நீயாயமான கூடயிரூப்பூ அவசியம் என ஏற்பட்டதூம் ஏதாவது சட்டக்கள்.
(4) உபவதி(கன் (2) உம்(3) உம் ஓர் மாகாணத்தின் வடுேலையற்றடுேர் தடுெகையைக் கட்டிலூம் கூறலையக இரூத்து அம்மாகாணத்திலில் சமூக ரீதியாக அல்லது படுொள்ளார ரீதியாகப் பின்னடலை வரற்றவர்களூது வாழ்க்கலை சூழ்ல் தரம் ஆகியவற்றலை மடுேப்படுத்த சட்டம், திட்டம் அல்லது சலையல் என்ள்ளவற்றலை விலக்காது.

இடம்பெயர் உரிமகைள்.
6(1) ஒவ்வொரு கனடியக் கூடமிகனூக்கூம் கனடாவூக்கூள் வர, தங்க, வடுெயிடே செல்வ உரிமை யாண்ட். கனடிய நிறுந்த வதிவிட்த்தகூறுடையலை வரூம்(அ) எம் மாகாணத்தில்கூம் இடம் பெயர, வசிக்க உரிமை உண்ட்.

சட்டம் சார்ந்த உரிமகைள்

7. ஒவ்வொருவரூக்கூம் உயிர் வரூம், தனவிரப்பற்றல், இடர் காப்பரூாறுதி உரிமை உண்ட். இந்த உரிமை அடுிட்பட்டைக் கடுேப்பாடுகளூக்கூ ஏற்படூயை வழியில் அல்லது பறிக்கப்பட்டு மாட்டாது.
8. ஒவ்வொருவரூக்கூம் நீயாயம் அல்லாத சடுேதனையிடில் அல்லது கலைபற்றுகககூ ஏதிரான பாதூகாப்பூ உரிமை உண்ட்.
9. ஒவ்வொருவரூம் விதிப்படுிடயல்வலம் தடூக்கப்பட்டவரூ சிறலைப்படுத்தப்பட்டவரூ டூட்டியாத உரிமை உண்ட்.
10. ஒவ்வொருவரூக்கூம் கனது சடுெய்ப் படூகையிலில் அல்லது தடூக்கப்பட்டகையிலில் (அ) அதன் காரணக்கலை உடனடுே அறிவிக்கப்பட்டவதற்கூம் (ஆ) தாமதம் இன்றி சட்ட ஆடுேசடுேகலை அமர்த்த அறிவூறுத்தலூம் அந்த உரிமை பற்றி ஓற்றுவரூறுத்தலூம் மடுேலும் (இ) தடூக்கப்பட்டகலை செல்வமே ஏற ஆடுக்கடுொன்றூ மனூ வழி மடூடிய சடுெய்தூ அறியலூம் சட்டத்திற்கூ மறாறனது எனில் விடூவிக்கப்பட்டலூம் உரிமை உண்ட்.

11. கூற்றம் சாட்ப்பட்டவரூக்கூ (அ) நீயாயத்திற்கூ ஒவ்வாக வகையலில் காலம் தாழ்த்தகூ கூற்றம் கூறிந்து அறிய (ஆ) உரிய காலத்தில் விசாரிக்கப்பட்டு (இ) கூற்றம்சாட்டு தடுெப்பூக கூற்றம் சாட்டப்ப்புவர் சாட்சியாக்கப்பட்ட வற்பூறுாத்தப்பட மடூடியாத (ஏ) சயயடுேசலையனை பக்க சார்பிலாத தீர்ப்பூ மன்றம் ஒன்றால் தடுேமையாக பகிரங்கமாக நடத்தப்பட்ட வழக்கில் உட்ப்பட்டி கூற்றவாளியயும் அறியப்பட்டும் வரலை கூற்றம் அற்றவரடுென் கூறுதலும் (ஆ) நீயாயமான காரணமின்றி தடுேய படுெமைறுாக்கப்பட்டதூ, ராணுவ தீயுமறறத்திலில் ராணுவச் சட்டத்திலில் கூற்றம் எனக் கூறுதலூட்டவதூ தவிர்த்த பிற கூற்றம் ஒன்றககூ ஐந்து ஆண்டக்கூ மடுேற்றடாத சிறுதை தண்டனை அல்லது மடுேறுக்கக் கூடாத்தண்டனை எனில் அதுகான விசாரணயலை ஐரூிகள் மானீ நடத்தும் அசூசூலம்(ஊ) ஏதடுே சலையல் அல்லது சடுெய்த்தக் சடுெயாமலயால் அது பாரியப்பட்டுப்படுேது கனடிய அல்லது பன்னாட்டச் சட்டப்படுி அல்லது நாடகன், சமூகத்தலில் ஏற்கப்பட்டம் சட்டக் கடுேப்பாடூக்ப்படுி கூற்றமாகக் காணப்பட்டதகூல் கூற்றவாளி எனப்பட்டத (எ) கூற்றம்சாட்டினீன்றூ விடூவிக்கப்பட்டும் அதடுே கூற்றம்சாட்டூக்கூ விசாரிக்கப்பட்டதூ அல்லது இரூதியில் கூற்றம் நிறுவப்பட்ட தண்டனை க்கூப் பின்னும் அதடுே கூற்றத்தால் மண்டூம் விசாரிக்கப்பட்டதூ அல்லது தண்டிக்கப்பட்டதூ, மடுேலும் (ஏ) கூற்றம் நிறுவப்பட்ட கூற்றம் பாரிந்து காலத்திற்கூம் தண்டனை வழக்கும் காலத்திற்கூம் இடையில் தண்டனையலில் மற்றூம் ஏற்படில் எந்த தண்டனை கூறலவடுே அதலைப் படுொம் அசூசூலம் 12. ஒவ்வொருவரூக்கூம் ஏதாவது கடுெடூரமான அல்லது வழக்கத்திலில்

இந்த பதிப்பு ஆங்கிலம் அல்லது பிறடுஞ்சூ மடுொழியலை தாய்மடுொழியாக கடுெண்டிராத கனடியர்களூக்காக வடுெயிடும்படுகூறிது. இது உரிமகைள் மற்றூம் சாதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தின் அதிகாரப்பறிவ மடுொழியெயர்ப்பூ அல்ல. நீங்கள் ஆவணத்தின் சட்ட வாசகக்களை விளக்க அல்லது பயன்படாத்தூம் படுேறுடுெல்லாம் அதிகாரப்பறிவ பதிப்பலை பரிசூலிக்க வடுண்டும்.

நீதிமன்ற நிலைமைகளுக்கூ இணக்க படுொற்றமான, நீயாயமான பரிசூரம் படுற விண்ணப்பிக்கலாம்.
(2) படுெற்பட்ட சாட்சியம் இடுச்சாணத்திலில் உத்தரவாதம் அளிக்கப்பட்டூள்ள உரிமகைள் அல்லது சாதந்திரங்கள் ஏதூம் மீற, மறுக்கப்பட்டாம் உப பரிவிவூ (1)ன் கீழ் இடம்படுொம் விசாரணையலின்படுேதூ நீதியமன்றம் காணாமிடத்தூம் கால, இட சூழலைக் கூறுதலில்கடுெண்டூ பார்க்கையலில் கூற்றத்த சாட்சியத்தலை ஏற்பதூ நீதிக்கூக் களங்கம் கடுெனரூம் என நிறுவப்படுகயலில் கூறித்த சாட்சியம் விலக்கப்பட வடுண்டம்.

படுொது

25. கூறிப்பிட்ட சில உரிமகைளூம் சாதந்திரங்களூம் இச்சாணத்தால் உறுதி சடுெய்ப்பட்டூள்ளமை கனடிய மாதூகூடிகளூக்கூ உரிய ஒப்பந்தம் மரலும் படுெற்பட்ட அல்லது வடுொவகையலில் எந்த உரிமகைள் அல்லது சாதந்திரங்களை நீக்கவதாக அல்லது மீறுவதாக படுொள் கடுெள்ளவாகாது.
(அ) 1763ஆம் ஆண்டூ அக்டடுெபர் 7ஆம் நாள் அரசாங்கப் பரிசுடத்தினால் இணக்கணப்பட்டூள்ள உரிமகைள், சாதந்திரங்கள் மற்றூம் (ஆ) நில ஒதூக்கூட்டு ஒப்பந்தங்கள் மரலும் மாதூகூடிகளினால் படுெற்பட்டும் ஏதாவது உரிமகைள் அல்லது சாதந்திரங்களூம் அடங்கூம்.
26. கூறிப்பட்ட சில உரிமகைளூம் சாதந்திரங்களூம் இச்சாணத்தின் மரலும் உறுதிசடுெய்ப்பட்டூள்ளமை கனடாவிலில் தற்படுேது காணப்பட்டம் வடுேுை உந்த உரிமகைளை அல்லது சாதந்திரங்களை மறுப்பதாகப் படுொள்கடுெள்ளக்கூடாது.
27. கனடியர்களூது பங்கூசார பாரம்பரியத்தகூல் படுேமை, மடுேப்படுத்த அமையாமரூ இச்சாணம் படுொள்கடுெள்ளப்படுேண்ட்.
28. இச்சாணம் எவ்வாறாயினும் சாணத்திலில் கூறிப்பட்டப்பட்டுள்ள உரிமகைள், சாதந்திரங்கள் ஆண், படுென்ன்களூக்கூச் சமமானவயலெை உறுதியளிக்கப்பட்டூள்ளது. கனடிய அரசியல் அமைப்பால் உறுதியளிக்கப்பட்டூள்ள அல்லது அதன்கீழ் அளிக்கப்பட்டூள்ள சமயக் கடுெளயலைச் சார்ந்த, பரிர்க்கப்பட்ட அல்லது மறுபட்ட கூறுதூக்களையடூயை பள்ளிகளில் உரிமகைள் சிறப்பரிியகைள் ஏதூம் இடுச்சாணத்திலில் உள்ள ஏதூவூம் நீக்க அல்லது கூறனத்திட இயலாது.
30. இடுச்சாணத்திலில் ஓர் மாகாணம் அல்லது சட்ட நிறுபண சபலை அல்லது ஓர் மாகாணத்தின் சட்ட மன்றம் எங்கலயலில் அது யடுெக்கடுெள் தடுெரிடூரியலயூம் தடுொற்றவடுெண்டடுெரிடூர சடுெயலும் அல்லது தகூத்த சட்ட மன்ற அதிகார சபையலயூம் உள்ளடக்கித்தகக் கடுெள்ளப்படுடாவாண்டூடும்.
31. இந்த சாணத்திலில் கூறப்பட்டூள்ள ஏதூவூம் எவ்வடுொ மக்கள் கூரூ அல்லது அதிகார சபையலில் சட்டம் இயற்றூம் அதிகாரத்தலை வரூவூபடுத்தவூதாகாது.

சாசனத்தின் பயன்பாடூ

32.(1) இடுச்சாணத்தின் பயன்பாடூ (அ) மூககைள் தடுெரிடூரி, தடுொற்றவடுெண்ட தடுெரிடூரிகள் தடுெப்பான எல்லா விடுயங்களூம் உண்ட்.
நாடாளாமன்ற அதிகாரத்தில் வரூம் எல்லா விடுயங்கல் தடுெப்பாக நாடாளாமன்றத்திரூம் கனட அரசிறகூம் அத்தடுெடூ (ஆ) ஒவ்வடுொ மாகாண சட்ட மன்றத்தினதூ அரசினூம் ஒவ்வொரு மாகாணத்தினதூம் அதிகாரத்திற்கூப்பட்டு எல்லா விடுயங்க்களூக்கூம் செல்வாப்படியாகும்.
(2) உப்பரிவிவூ (1) எப்பரிவிவூப்பினும் இப் பரிவிவூ அமலூக்கூவந்த 3 ஆண்டுகள் வரலை பரிவிவூ 15 சடுெயல்பட்ட தடுெடங்காது.
31(1) இந்த சாசனத்தின் பரிவிவூ 2 அல்லது மூதல் 15 வரலயலினான பரிவிவூகளில் ஏற்படூகள் நாடாளாமன்றம் அல்லது மாகாணம் ஒன்றின் சட்ட மன்றம் அமலாக்கக்கூடடயதாக இரூற்தலூம் கூறிப்பிட்ட நடுேகத்திற்காக படுொறுத்தமை மன்றம் ஓர் சட்டத்தலை ப்பரிசுடலைப்படுத்தும்படுேது அச்சட்டம் அல்லது அதன் ஏற்படூகன் சடுெயல்பட்டம்.
(2) இப் பரிவிவ்படுி எந்த சட்டத்தலை அல்லது சட்ட ஏற்பாட்டைக் கூறிந்து ப்பரிசுடலமும் வடுெயிடும்பட்டதூ அச்சட்டம் அல்லது சட்ட ஏற்படூ சடுெயலலில் அப் பரிசுடனத்திலில் உள்ள இடுச்சாண ஏற்பட்டடூககூ இப்பூகக செல்வாப்படியாகும். சட்டம் அல்லது சட்டநிபுத்தனையை வாகச்சம் தடுெப்பூக கீழ் பரிசுடலமும் சடுெய்கயலைப் இப் பரிசுடலமும் இடுச்சாண நிபுத்தனையை வாகத்தின் கீழ் பரிசுடலமும் சடுெய்ப்பட்டதாகக் கூறுதப்பட்ட சடுெயல்பட்டம்.
(3) உப்பரிவிவூ (1)ன் கீழ் சடுெய்யப்பட்ட பரிசுடலமும் அமலூக்கூ வந்த 3 ஆண்டிலின்பின் அல்லது பரிசுடனத்தின் அதன் மானீரான தூள் கூறிக்கப்படுின் அப்படுேது செல்வழிக்கூம்.
(4) உப்பரிவிவூ ஒன்றிங்கீழ் விடூக்கப்பட்ட பரிசுடனத்தலை நாடாளாமன்றம் அல்லது மாகாணம் ஒன்றின் சட்ட மன்றம் மண்டூம் அதன் சட்டமாகக்கலும்.
(5) உப்பரிவிவூ (4)ன் கீழ் சட்டம் இயற்றப்பட்டம் நிலையலில் பரிவிவூ (3) சடுெயல்பட்டம்.

அழகைக்கப்படும் மாறலை

34. உரிமகைள், சாதந்திரங்களுக்கான கனடிய சாசனம் என இது அழகைக்கப்பட்டம்.

“எங்களைக் கனடியர்களாக ஓர்ங்கடுெனக்கூம் அடுிட்பட்டலை நடுெறிகளையூம் விடுாமியங்களையூம் நம்மடுிக்கலைளையூம் வசூத்து, எங்கள் மாகாணப் பற்றகைக் கடந்து எங்களூக்கூ அத்தகூ சாதந்திரத்தகயும் மட்டற்ற மகீழ்சியலயூம் தந்த இந்து நாட்டகைக் கூறிந்து நான்கள் படுொமைப்படுெடவல்ல வாழ்வியல் பாதக்கலயூம் விடுாமியக் கட்டடூக்கடுேப்பலயூம் காண்போம்.”

பி. க. பூடூயால் 1981

அமலூக்கம்

24(1) வரூம் ஓர்வாறு இச்சாணத்திலில் உரிமை அளிக்கப்பட்டூள்ள உரிமகைள் அல்லது சாதந்திரங்கள் மறம்பட்டாம் அல்லது மூூகப்பட்டுள் சட்டப்படுி உரிமையலும் அதிகாரமும் கடுெண்ட்